

کیفی [kayfi] adj. inv. qualitatif; supposé.  
 کیفیت [kayfiyát] n. m. 1. qualité. 2. circonstance.  
 کیک [kek] n. m. gâteau.  
 کیکر [kikór] n. m. pintade.  
 کیلو [kiló] n. m. kilogramme.  
 کیلومتر [kilométər] n. m. kilomètre.  
 کیله [kíla] n. f. sillon.  
 کپله [kelá] n. f. banane.  
 کیمیا [kemyā] n. f. chimie.  
 کیمیاپوه [kemyāpóh] n. m. chimiste.  
 کیمیاوي [kemyāwí] adj. inv. chimique.  
 کیند ~ [kin] rad. prés. de کیندل  
 کیند ~ [ken] rad. prés. de کیناستل  
 کیناستل ~ [ké-nāst] rad. pass. de کیناستل  
 کیناستل [kenāstól] v. i. irrég. (comp.) s'asseoir.  
 کیندل [kindól] v. t. (simple) creuser.  
 کینول [kenawól] v. t. (comp.) 1. asseoir. 2. planter. cf. کینپنول  
 کینه [kiná] n. f. rancœur; rancune.  
 کین [kiŋ] adj. m. gauche.  
 کیوبا [kyobā] n. f. Cuba.  
 کپوتل [kewatól] v. i. (comp.) 1. descendre. 2. tomber dans; s'affaler.  
 کیهان [kayhān] n. m. monde; univers.  
 کیهاننورد [kayhānawárd] n. m. cosmonaute.

## گ

گ [gāf] n. m. nom de la trente-quatrième lettre de l'alphabet pashto.  
 گاتی [gāṭay] n. m. caillou.  
 گاج [gāj] n. m. boutonnière.  
 گاډی [gāḍay] n. m. train; camion.  
 گاډی [gāḍý] n. f. 1. carrosse. 2. roue.  
 کاراج [gārāj] n. m. garage.  
 گارد [gārd] n. m. garde.  
 گاز [gāz] n. m. gaz.  
 گازره [gāzóra] n. m. carotte.  
 گابن [gāṣ] n. m. interposition; médiation.  
 گابن کول [gāṣ kawól] loc. verb. s'interposer (dans un conflit).  
 گابن گر [gāṣgār] n. m. médiateur; celui qui s'interpose.  
 گاف [gāf] n. m. nom de la lettre گ.  
 گاگره [gāgrá] n. f. pierre à chaux.  
 گالل [gālól] v. t. (simple) endurer; supporter; éprouver.  
 گام [gām] n. m. pas.  
 گام اخستل [gām axəstól] loc. verb. marcher.  
 گامپنه [gāméṣa] n. f. buffle (femelle).  
 گانه [gāṇá] n. f. bijou.  
 گاوز [gāwóz] n. m. cerf.  
 گانی [gāṇáy] n. f. pressoir.  
 گاونډی [gāwanḍáy] n. m. voisin.  
 گاونډیتوب [gāwanḍitób] n. m. voisinage.  
 گبر [gābər] n. m. zoroastrien.  
 گبنی [gəbaṇáy] n. f. frisson; tremblement.  
 گبین [gabín] n. m. pl. miel.

گتيل [gaʔól] v. t. (simple) gagner.  
گتندوی [gaʔendóy] adj. m. gagnant.  
گته [gáʔa] n. f. bnfefice; profit; utilitf.  
گته [gáʔa] n. f. pierre; rocher.  
گته ور [gaʔawár] adj. m. utile.  
گتی [gáʔáy] n. f. caillou.  
گتیالی [gaʔyáláy] adj. m. gagneur.  
گجری [gaʔráy] n. f. sorte de bijou que l'en porte à la cheville.  
گچ [gač] n. m. pl. plâtre.  
گدا [gadā] n. m. 1. mendiant. 2. mendicité.  
گدایگر [gadāygar] n. m. mendiant.  
گدایی [gadāyí] n. f. mendicité.  
گدایی کول [gadāyi kawól] loc. verb. mendier.  
گد [gađ] adj. et n. m. 1. commun. 2. mixte; combiné; alliage; mélange. 3. joint.  
گد [gađ] n. m. bfler.  
گدا [gađā] n. f. danse.  
گدبه [gađba] n. m. berger.  
گدوالی [gađwālay] n. m. mixité; combinaison.  
گدو [gađwađ] adj. m. 1. désordonné; pfl-mfl. 2. mélange.  
گدو [gađwađawól] v. t. (comp.) mfler; mélanger.  
گدو [gađwađí] n. f. désordre.  
گدول [g(a,ə)đawól] v. t. (comp.) faire danser.  
گدول [gađawól] v. t. (comp.) mélanger, faire participer; combiner; mixer.  
گدون [gađún] n. m. 1. participation. 2. abonnement.  
گدپدل [g(a,ə)đedól] v. i. (comp.) danser.  
گدپدل [gađedól] v. i. (comp.) se mélanger, participer.  
گدپدل [gađedól] v. i. (comp.) participer; se mfler; se joindre.  
گذشت [gwəzášt] n. m. indulgence, magnanimité.  
گرام [gerām] n. m. gramme.  
گرافون [gerāfún] n. m. gramophone.

گرامر [gerāmár] n. m. grammaire.  
گران [grān] adj. m. 1. cher. 2. coûteux.  
گرانبست [grānóšt] n. m. 1. cherté. 2. tendresse; amour.  
گرانوالی [grānwālay] n. m. 1. cherté. 2. tendresse; amour.  
گرانی [grānÍ] n. f. cherté.  
گرانپدل [grānedól] v. i. (comp.) devenir cher.  
گرخند [gerjánd] adj. m. mobile; tournant.  
گرخندوی [gerjándoy] n. m. touriste.  
گرخپدل [gerjedól] v. i. (simple) 1. marcher. 2. tourner. 3. retourner. 4. dévier.  
5. devenir. cf. گرزپدل  
گرد [gərd] adj. m. rond.  
گرد [gərd] adj. m. tout.  
گرد [gard] n. m. poussière.  
گردان [gardān] n. m. conjugaison.  
گردانول [gardānawól] v. t. (comp.) conjuguer.  
گردانپدل [gardānedól] v. i. (comp.) se conjuguer.  
گرداو [gərdāw] n. m. gouffre; tourbillon (d'eau).  
گرددسره [gərd̄sara] adv. 1. complètement. 2. jamais.  
گرددله [gərdalá] n. f. tempête de neige.  
گردنی [gardanóy] n. f. bandoulière.  
گردومه [gərdumá] n. m. auréole.  
گردی [gərdáy] adj. m. rond; sphérique.  
گرزند [gerzánd] adj. m. mobile; tournant. cf. گرخند  
گرزندوی [gerzándoy] n. m. touriste. cf. گرخندوی  
گرزپدل [gerzedól] v. i. (simple) 1. marcher. 2. tourner. 3. retourner. 4. dévier.  
5. devenir. cf. گرخپدل  
گرفتارول [gereftārawól] v. t. (comp.) 1. emprisonner. 2. impliquer; mfler.  
گرفتاری [gereftārí] n. m. 1. emprisonnement. 2. implication. 3. fait d'être occupé.  
گرفتارپدل [gereftāredól] v. i. (comp.) 1. être emprisonné. 2. être impliqué.  
گرم [gram] adj. et n. m. coupable; blámé.

گرم [garóm] adj. m. chaud.  
گرموالی [gramwālay] n. m. culpabilité.  
گرمول [gramawól] v. t. (comp.) culpabiliser.  
گرمول [garmawól] v. t. (comp.) chauffer.  
گرمی [garmí] n. f. chaleur.  
گرمسپل [garəmsél] n. m. région chaude.  
گرمکه [garmóka] n. f. bouton, acné.  
گرو [graw] adj. inv. et n. m. 1. hypothéqué. 2. gage.  
گروپ [grup] n. m. groupe.  
گروپ [grup] n. m. ampoule.  
گروپی [grórɒbay] n. m. crachat.  
گروول [grawól] v. t. (simple) gratter.  
گروول [grawawól] v. t. (comp.) hypothéquer.  
گروه [groh] n. f. 1. groupe; troupe. 2. croyance; foi.  
گروهپدل [grohedól] v. i. (simple) croire.  
گرووی [grawí] n. f. gage; nantissement; antichrèse.  
گرووی [gréwe] n. f. clavicule.  
گروپدل [gərwezól] v. t. (simple) interroger; rechercher.  
گروپرنه [gərwezóna] n. f. interrogatoire.  
گروبان [grewān] n. m. collet.  
گرواب ~ [grāb] rad. prés. de گروپدل  
گروپدل [gərɒbár] n. m. chaos; désordre.  
گروپدل [gərɒbedól] v. i. irrég. (simple) parler.  
گرد [gərɒd] adj. m. rond. cf. گرد  
گرد [garɒd] n. m. poussière. cf. گرد  
گوز [graz] n. m. détonation; bang.  
گوزندی [gərándáy] adj. m. rapide.  
گوزندیتوب [gəránditób] n. m. rapidité.  
گوزنگ [garáng] n. m. abîme.  
گوزنگ [grəng] n. m. morve.

گرونگی [grungáy] n. m. sonnaile.  
گروی [garóy] n. f. 1. heure. 2. montre.  
گروی [garáy] n. m. cruche.  
گروپدل [gərédól] v. i. (simple) parler.  
گوز [gaz] n. m. unité de longueur (1016 cm).  
گوز [gazár] n. m. carottes. cf. گازره  
گوزک [gazák] n. m. inflammation.  
گوستاخ [gostāx] adj. m. impertinent; insolent; audacieux.  
گوشنیز [gašníz] n. m. pl. coriandre.  
گوفتار [goftār] n. m. paroles; discours.  
گل [gwəl] n. m. fleur.  
گلاب [gwəlāb] n. m. rose.  
گلایی [gwəlābí] adj. inv. rose.  
گلایی [gwəlāláy] adj. et n. m. joli; beau.  
گلچین [gwəlčín] n. m. sélection; anthologie; florilège.  
گلخانه [gwəlḫāná] n. f. véranda; serre.  
گلدانی [gwəldānáy] n. f. vase; pot de fleurs.  
گلدسته [gwəldastá] n. f. bouquet.  
گلدوزی [gwəldozí] n. f. broderie.  
گلزار [gwəlzār] n. m. jardin de fleurs; roseraie.  
گلکار [gelkār] n. m. maçon.  
گلگل [galgál] n. m. mastic.  
گل مالہ [gelmālá] n. f. truelle.  
گلمپخی [gwəlməxóy] n. f. sorte de petit clou à large tête servant à décorer les vêtements.  
گله [galá] n. f. troupeau.  
گمارل [gomāról] v. t. (simple) nommer; assigner; charger.  
گمان [gomān] n. m. supposition; opinion; suspicion.  
گمان کول [gomān kawól] loc. verb. supposer, suspecter.  
گمرا [gomrā] adj. inv. égaré; dépravé.

گمرک [gomrók] n. m. douane.  
گمرکی [gomrəkí] adj. inv. douanier.  
گمنام [gomnām] adj. m. inconnu.  
گناه [gwənā] n. f. péché; faute.  
گناه کول [gwənā kawól] loc. verb. pécher.  
گناهگار [gwənāgār] adj. m. pécheur; fautif.  
گنج [ganj] n. m. 1. trésor. 2. marché des animaux.  
گنجایش [gwənjāyóš] n. m. capacité.  
گنجی [ganjáy] adj. et n. m. 1. chauve; teigneux. 2. pul-lover.  
گندنه [gəndaná] n. f. sorte de poireau.  
گنده [gandá] adj. inv. pourri; fétide.  
گندل [ganđól] v. t. (simple) coudre; suturer.  
گندکپ [ganđkáp] n. m. pickpocket.  
گندونکی [ganđúnkay] n. m. tailleur; couturier.  
گنده [gánđa] n. f. 1. nœud. 2. partie haute du pantalon.  
گنده کول [gánđakawól] v. t. (comp.) nouer.  
گنده کبدل [gánđakedól] v. i. (comp.) se nouer.  
گندهپر [ganđer] n. m. 1. oléandre. 2. poison.  
گنگس [gangs] adj. m. étourdi, ivre.  
گنگسول [gangskawól] v. t. (comp.) étourdir, enivrer.  
گنگسبدل [gangsədól] v. i. (comp.) s'étourdir, s'enivrer.  
گنگوره [gangorá] n. m. parole à peine audible.  
گنگوسی [gangosáy] n. m. chuchotement; rumeur.  
گنی [ganáy] n. m. canne à sucre.  
گن [gan] adj. m. épais; dense; touffu.  
گنل [ganól] v. t. (simple) 1. compter. 2. considérer; supposer.  
گنوالی [ganwālay] n. m. densité.  
گنه [ganá] n. f. issue; numéro.  
گنه [ganá] n. f. bijou. cf. گانه  
گنه کونه [ganagúña] n. f. remue-ménage; foule.

گواہی [gwāš] n. m. menace.  
گواہیل [gwāšól] v. i. (simple) menacer, gronder.  
گواکی [gwāki] conj. c'est-à-dire.  
گوال [gwāl] n. m. pente.  
گوپی [gopí] n. f. chou-fleur.  
گوتمو [gwətmú] n. m. dé.  
گوته [gwóta] n. f. doigt.  
گوتی [gwót(y)e] n. f. bague, anneau.  
گوت [gwət] n. m. coin; angle.  
گوت [gwət] n. m. gorgée.  
گوت [got] n. m. soulier.  
گوت [got] n. m. bobine.  
گوتی [gótay] suffixe indiquant le diminutif.  
گوچی [gojáy] n. m. coquille.  
گودر [godár] n. m. 1. gué. 2. endroit du cours d'eau où l'on prend de l'eau.  
گود [gwəđ] adj. et n. m. infirme d'une jambe; estropié.  
گودول [gwəđawól] v. t. (comp.) rendre infirme.  
گوداگی [guđāgáy] n. m. poupée; marionnette.  
گودی [gúđay] n. m. sac en peau d'animal destiné à contenir des céréales.  
گور ~ [gor] rad. prés. de کتل  
گور [gor] n. m. tombe, tombeau.  
گوربت [gwərbát] n. m. aigle.  
گورز [gwróz] n. m. massue.  
گورم [goróm] n. m. troupeau.  
گورنده [gorénđa] n. f. cabane; hutte.  
گوری [gorí] n. f. tricherie.  
گوری کول [gori kawól] loc. verb. tricher.  
گوریلایی [gorilāyí] adj. inv. relatif à la guérilla.  
گوره [gwóra] n. f. sorte de sucre, mélasse.  
گوری [goráy] n. f. pelote.

گوزار [gwəzār] n. m. frappe; coup; jet.  
 گوزار کول [gwəzār kawól] loc. verb. frapper; donner des coups.  
 گوزارول [gwəzārawól] v. t. (comp.) jeter; lancer.  
 گوزاره [gwəzārā] n. f. 1. comportement. 2. tolérance. 3. endurance.  
 گوزڼ [gwəzān] n. m. paralysie.  
 گوزه [gawáza] n. f. cerf.  
 گوروی [guṣwáy] n. m. bœuf.  
 گوشکه [gošáká] n. f. récepteur.  
 گوښه [gošá] n. f. et adv. endroit isolé; à l'écart.  
 گوښه کېدل [gošakedól] v. i. (comp.) être séparé, se mettre à l'écart.  
 گوښی [gwəšay] adj. et n. m. séparé; seul; à part.  
 کوک [gog] adj. m. creux.  
 کوکړ [gugór] n. m. 1. allumette. 2. soufre.  
 کوگر [gogár] n. m. lis sauvage.  
 کوکل [gogól] n. m. poitrine; thorax.  
 کول [gol] n. m. but (football).  
 کولپي [gwəlpí] n. m. chou-fleur.  
 گوله [golá] n. f. bouchée.  
 گولی [golóy] n. f. 1. comprimé. 2. balle.  
 گومارل [gumāról] v. t. (simple) charger; assigner; nommer.  
 گومبته [gumbáta] n. f. dôme; coupole.  
 گومبزه [gumbáza] n. f. dôme; coupole.  
 گونڅه [gwónja] n. f. pli.  
 گوند [gwənd] n. m. parti.  
 گوندې [gwəndé] adv. peut-être.  
 گونډه [gonḍá] n. f. genou.  
 گونگ [gwəng] adj. et n. m. muet.  
 گونگت [gungót] n. m. scarabée.  
 گونگی [gungáy] adj. et n. m. muet. cf. کونگ  
 گونگی [gungáy] n. m. hibou.

گونی [gonóy] n. f. gros sac.  
 گونیا [gonyā] n. f. goniomètre, équerre.  
 گوهر [gawhár] n. m. joyau; pierre précieuse; perle.  
 گهڼخ [gahíj] n. m. matin.  
 گی [gay] suffixe exprimant le diminutif.  
 گیتار [gitār] n. m. guitare.  
 گیچ [gič] adj. m. stupéfié; perplexe.  
 گیدر [gidár] n. m. renard.  
 گېده [géḍa] n. f. estomac.  
 گېدی [geḍóy] n. f. bouquet, gerbe.  
 گیر [gir] adj. inv. 1. bloqué; piégé. 2. arrêté.  
 گیرول [girawól] v. t. (comp.) 1. arrêter. 2. piéger; bloquer.  
 گیرېدل [giredól] v. i. (comp.) être bloqué; être piégé.  
 گیرچاپېر [girčāpér] adv. tout autour.  
 گیرودار [girodār] n. m. dispute; combat.  
 گیس [gays] n. m. 1. gaz. 2. sorte de lanterne.  
 گیلās [gilās] n. m. 1. verre. 2. cerise.  
 گیلن [gilán] n. m. gallon (4.5 l).  
 گیله [gilá] n. f. reproche; plainte (amicale).  
 گیله من [gilamán] adj. m. plaignant (amicalement).  
 گېنته [gentá] n. f. heure.  
 گینده [gindá] n. f. suture; couture.  
 گېنه [gená] n. f. bijou.